

**DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)****Name of the Test**

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
------------------------------------------------------------------------------------	-----

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
  2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
  - 3 In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
  4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படி, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
  5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
- a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

ok pdf ok

1. The process of transferring entries from journal to ledger is called  
குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் எழுதும் முறைக்கு \_\_\_\_\_ என்று பெயர்
- (A) Journalising  
குறிப்பு எழுதுதல்
- (B) Posting  
எடுத்து எழுதுதல்
- (C) Balancing  
இருப்பு கட்டுதல்
- (D) Equalising  
சமன்படுத்துதல்
2. Sales returns  
விற்பனை திருப்பம்
- (A) Personal a/c  
ஆள்சார் வகை கணக்கு
- (B) Real a/c  
சொத்து வகை கணக்கு
- (C) Nominal a/c  
பெயரளவு வகை கணக்கு
- (D) None of the above  
இவை எதுமில்லை
3. An asset worth Rs. 10,00,000/- is sold for Rs. 8,00,000/- then capital loss in percentage is  
ரூ.10,00,000/- மதிப்புள்ள சொத்தானது ரூ. 8,00,000/-க்கு விற்பால் இழப்பு சதவீதத்தில்
- (A) 10%
- (B) 15%
- (C) 20%
- (D) 30%
4. Rs. 1,00,000/- Cash deposited in bank debited to  
ரூ. 1,00,000/- வங்கியில் ரொக்கமாக செலுத்தப்பட்டது எந்த கணக்கில் வரவு
- (A) "X" a/c  
"X" கணக்கு
- (B) Cash a/c  
ரொக்கக் கணக்கு
- (C) Bank a/c  
வங்கி கணக்கு
- (D) None of the above  
எதுவும் இல்லை
5. Sold goods for Rs. 50,000/- to Tmt. Lakshmi and receives a cheque from her  
திருமதி. லெட்சுமி என்பவரிடமிருந்து காசோலை பெற்றுக்கொண்டு ரூ. 50,000/- க்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
- (A) "X" a/c  
"X" கணக்கு
- (B) Cash a/c  
ரொக்கக் கணக்கு
- (C) Bank a/c  
வங்கி கணக்கு
- (D) None of the above  
எதுவும் இல்லை

6. Capital  
முதல்



- (A) Personal a/c  
ஆள்சார் வகை கணக்கு
- (C) Nominal a/c  
பெயரளவு வகை கணக்கு

- (B) Real a/c  
சொத்து வகை கணக்கு
- (D) None of the above  
இவை ஏதுமில்லை

7. Building  
கட்டிடம்

- (A) Personal a/c  
ஆள்சார் வகை கணக்கு
- (C) Nominal a/c  
பெயரளவு வகை கணக்கு



- (B) Real a/c  
சொத்து வகை கணக்கு
- (D) None of the above  
இவை ஏதுமில்லை

8. Mr. Baskaran a customer  
திரு. பாஸ்கரன், வாடிக்கையாளர்



- (A) Personal a/c  
ஆள்சார் வகை கணக்கு
- (C) Nominal a/c  
பெயரளவு வகை கணக்கு

- (B) Real a/c  
சொத்து வகை கணக்கு
- (D) None of the above  
இவை ஏதுமில்லை

9. Purchase returns  
கொள்முதல் திருப்பம்



- (A) Personal a/c  
ஆள்சார் வகை கணக்கு
- (C) Nominal a/c  
பெயரளவு வகை கணக்கு

- (B) Real a/c  
சொத்து வகை கணக்கு
- (D) None of the above  
இவை ஏதுமில்லை

10. Cash  
ரொக்கம்

- (A) Personal a/c  
ஆள்சார் வகை கணக்கு
- (C) Nominal a/c  
பெயரளவு வகை கணக்கு



- (B) Real a/c  
சொத்து வகை கணக்கு
- (D) None of the above  
இவை ஏதுமில்லை

11. Mr. "X" withdraw Rs. 60,000/- for office use  
 திரு. "X" அலுவலக பயன்பாட்டிற்காக ரூ. 60,000/- எடுத்தார்.
- (A) "X" a/c  
 "X" கணக்கு
- (B) Cash a/c  
 ரொக்க கணக்கு
- (C) Bank a/c  
 வங்கி கணக்கு
- (D) None of the above  
 எதுவும் இல்லை
12. Mr. "X" took Rs. 40,000/- for rent  
 திரு. "X" அவர்கள் வாடகைக்காக ரூ.40,000/- எடுத்துக்கொண்டார்.
- (A) "X" a/c  
 "X" கணக்கு
- (B) Cash a/c  
 ரொக்க கணக்கு
- (C) Bank a/c  
 வங்கி கணக்கு
- (D) None of the above  
 எதுவும் இல்லை
13. An asset worth Rs. 5,00,000/- is sold for Rs. 6,00,000/- the capital gain in percentage is  
 ரூ. 5,00,000/- மதிப்புள்ள சொத்தானது ரூ. 6,00,000/- க்கு விற்றால் கிடைக்கும் இலாப சதவீதம்
- (A) 5%
- (B) 15%
- (C) 25%
- (D) 20%
14. Expenditure on research and development Rs. 9,00,000/-  
 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவு ரூ. 9,00,000/-
- (A) Capital Expenditure  
 முதலின செலவினங்கள்
- (B) Revenue Expenditure  
 வருவாய் செலவினங்கள்
- (C) Deferred revenue  
 ஈட்டிய வருவாய் செலவினங்கள்
- (D) None of the above  
 மேற்கண்ட எதுவுமில்லை
15. A Book of Accounts which contain all Nature Account in one bound volume is called as  
 அனைத்து கணக்குகளையும் உள்ளடங்கிய ஒரு ஏடு ————— ஆகும்
- (A) Journal Book  
 குறிப்பேடு
- (B) Ledger  
 பேரேடு
- (C) Cash Book  
 ரொக்க ஏடு
- (D) Sales Book  
 விற்பனை ஏடு

16. Goods returned by customer are recorded in  
வாடிக்கையாளர்களால் கொள்முதல் திருப்பம் செய்யப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்படும் பதிவேடு
- (A) Sales book  
விற்பனை புத்தகம்
- (B) Sales return book  
விற்பனை திருப்பப் புத்தகம்
- (C) Purchase book  
கொள்முதல் புத்தகம்
- (D) Purchase return book  
கொள்முதல் திருப்பப் புத்தகம்
17. Bad debt is a nature of \_\_\_\_\_ Expense  
வராக்கடன் ஒரு \_\_\_\_\_ செலவாகும்.
- (A) Purchase  
கொள்முதல்
- (B) Selling  
விற்பனைச்
- (C) Direct Expense  
நேரடிச் செலவு
- (D) None of the above  
மேலே குறிப்பிட்டவை எதுவுமில்லை
18. In double entry system of book keeping transaction effects  
கணக்குப் பதிவியலில் இரட்டைப் பதிவு முறையில், ஒரு நடவடிக்கை பின்வருமாறு அமைகிறது.
- (A) Two accounts  
இரண்டு கணக்குகளில்
- (B) Two sides of the same a/c  
ஒரே கணக்கின் இரண்டு பக்கங்களில்
- (C) The same account on two different dates  
ஒரே கணக்கின் இரு வேறு தேதிகளில்
- (D) Any one account only  
ஒரே கணக்கில் மட்டும்
19. The excess of assets over liability is said to be \_\_\_\_\_  
பொறுப்புகளை விட கூடுதலாக உள்ள சொத்துக்கள் \_\_\_\_\_ ஆகும்.
- (A) Capital  
முதல்
- (B) Net asset  
நிகர சொத்து
- (C) Net liability  
நிகர பொறுப்பு
- (D) Net profit  
நிகர லாபம்

20. From the following particulars find the profit and loss made. Initial Capital Rs. 2,00,000 closing capital Rs. 1,80,000. Drawings Rs. 40,000 and Additional capital introduced Rs. 15,000

கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இலாபம் அல்லது நட்டத்தினை கணக்கிடுக. துவக்க முதல் ரூ. 2,00,000, இறுதி முதல் ரூ. 1,80,000, எடுப்பு ரூ. 40,000 மற்றும் கூடுதல் முதல் வைத்தது ரூ. 15,000

(A) Profit Rs. 15,000  
லாபம் ரூ. 15,000

(B) Loss Rs. 15,000  
நட்டம் ரூ. 15,000

✓ (C) Profit Rs. 5000  
லாபம் ரூ. 5,000

(D) Loss Rs. 5000  
நட்டம் ரூ. 5,000

21. Journal is a book of  
குறிப்பேடு என்பது

✓ (A) Original entry  
முதன்மை பதிவு

(B) All cash transactions  
அனைத்து ரொக்க நடவடிக்கைகள்

(C) Secondary entry  
துணைப்பதிவு

(D) All non cash transactions  
அனைத்து ரொக்கமற்ற நடவடிக்கைகள்

22. Return inwards are deducted from  
உள்திருப்பம் இതിலிருந்து கழிக்கப்படும்

(A) Purchase  
கொள்முதல்

✓ (B) Sales  
விற்பனை

(C) Return outwards  
வெளிதிருப்பம்

(D) Carriage inwards  
உள் ஏற்று செலவு

23. Salary outstanding is  
நிலுவை சம்பளம் ஒரு

✓ (A) Liability  
பொறுப்பு

(B) an asset  
சொத்து

(C) an income  
வருமானம்

(D) an expense  
செலவு

24. Income tax paid is the nature of \_\_\_\_\_ expenses.  
வருமானவரி செலுத்தியது \_\_\_\_\_ செலவாகும்

(A) Direct  
நேரடி

(B) Indirect  
மறைமுக

✓ (C) Proprietor personal  
உரிமையாளரின் சொந்த

(D) Not a Expenses  
செலவு இல்லை

25. Wages appear on the  
கூலி \_\_\_\_\_ கணக்கில் இடம்பெறும்

✓ (A) Trading A/c  
வியாபாரக் கணக்கில்

(B) Profit and Loss A/c  
இலாப நட்டக்கணக்கில்

(C) Balance Sheet  
இருப்பு நிலை குறிப்பு

(D) None  
எதுவும் இல்லை

26. In \_\_\_\_\_ system, only personal and cash accounts are opened.  
\_\_\_\_\_ முறையில், ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டுமே  
பராமரிக்கப்படுகின்றன.

(A) Double entry  
இரட்டைப்பதிவு

✓ (B) Single entry  
ஒற்றைப்பதிவு

(C) Net worth  
நிகர மதிப்பு

(D) None  
எதுவும் இல்லை

27. Cash received from Mr. Raja  
திரு. ராஜாவிடமிருந்து ரொக்கம் பெற்றது.

(A) Personal A/c – Debit  
ஆள்சார் க/கு - பற்று

(B) Real A/c – Credit  
சொத்து க/கு - வரவு

✓ (C) Personal A/c – Credit  
ஆள்சார் க/கு - வரவு

(D) Nominal A/c – Credit  
பெயரளவு க/கு - வரவு

28. Income and gain credit – It's a rules of  
செலவுகள் மற்றும் நட்டங்கள் பற்று வைக்கப்படுவது எந்த விதியில்

(A) Personal A/c  
ஆள்சார் க/கு

✓ (B) Nominal A/c  
பெயரளவு க/கு

(C) Real A/c  
சொத்து க/கு

(D) None  
இவற்றில் எதுவும் இல்லை

29. Single Entry System is  
ஒற்றைப்பதிவு முறை ஒரு
- (A) A Scientific Method  
விஞ்ஞான அடிப்படையிலான முறை
- (B) An Incomplete Double Entry System  
முழுமை பெறாத இரட்டைப் பதிவு முறை
- (C) A Complete Double Entry System  
முழுமை பெற்ற இரட்டைப் பதிவு முறை
- (D) None of the above  
மேற்கண்ட எதுவும் இல்லை
30. Which of the following is correct?  
பின்வருவற்றுள் எது சரி?
- (A) Capital = Assets + Liabilities  
முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்
- (B) Capital = Assets – Liabilities  
முதல் = சொத்துக்கள் – பொறுப்புகள்
- (C) Assets = Liabilities – Capital  
சொத்துக்கள் = பொறுப்புகள் – முதல்
- (D) Liabilities = Assets + Capital  
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
31. Creditor is an example of  
கடன்நீத்தோர் உதாரணமாக இருப்பது
- (A) Current Assets  
நடப்பு சொத்து
- (B) Fixed Assets  
நிலைச் சொத்து
- (C) Current liabilities  
நடப்பு பொறுப்பு
- (D) Long term liability  
நீண்ட கால பொறுப்பு
32. Petty cash may be used to pay  
சில்லறை ரொக்கத்திலிருந்து செய்யப்படும் செலவு
- (A) Salaries to staff  
பணியாளர்களின் ஊதியம்
- (B) Purchase of furniture and fittings  
அறைகலன் (ம) பொருத்துகள் வாங்குதல்
- (C) Expenses relating to post and telegram  
தபால் தந்தி செலவு
- (D) None  
எதுவும் இல்லை



33. Outstanding rent A/c. is an example for  
கொடுபட வேண்டிய வாடகை க/கு எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) Nominal A/c  
பெயரளவு க/கு
- (B) Personal A/c  
ஆள்சார் க/கு
- ✓ (C) Representative Personal A/c  
பிரதி நிதித்துவ ஆள்சார் க/கு
- (D) Real A/c  
சொத்து க/கு

34. The object of book keeping is to  
கணக்கு பதிவியலின் நோக்கம்

- (A) Earn profit  
இலாபம் ஈட்டுதல்
- (B) Reduce the expenses  
செலவினங்களை குறைத்தல்
- ✓ (C) Keep a complete record of transactions  
முழுமையாக நடவடிக்கைகளை பதிவேட்டில் பராமரித்தல்
- (D) Loan Sanction  
கடன் பெறுதல்

35. The Accounting equation is connected with  
கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது

- (A) Assets only  
சொத்துக்களுடன்
- (B) Liabilites only  
பொறுப்புகளுடன்
- (C) Capital only  
முதலுடன்
- ✓ (D) All of the above  
இவை அனைத்தும்

36. The Land is purchased for Rs. 5,00,000 and its market value is Rs. 8,00,000 at the time of preparing final accounts the land value is recorded only for  
நிலம் வாங்கிய விலை ரூ. 5,00,000 மற்றும் அதன் சந்தை விலை ரூ. 8,00,000 எனில் இறுதி கணக்குகள் தயாரிக்கும் பொழுது நிலத்தின் மதிப்பாக காட்டப்படும் தொகை

- (A) Rs. 3,00,000
- ✓ (B) Rs. 5,00,000
- (C) Rs. 8,00,000
- (D) Rs.13,00,000

37. Electricity Charges and Dividend is an  
மின்கட்டணம் மற்றும் பங்காதயம் என்பது

(A) Personal A/c  
ஆள்சார் க/கு

(B) Real A/c  
சொத்து க/கு

✓ (C) Nominal A/c  
பெயரளவு க/கு

(D) None of these  
இவற்றில் எதுவும் இல்லை

38. The need for preparing a Balance sheet is as  
இருப்பு நிலை குறிப்பு பின்வரும் தேவைகளில் நிவர்த்தி செய்ய வேண்டியது

(A) To know the nature and value of assets of the business  
வணிகச் சொத்துக்களின் இயல்பு மற்றும் மதிப்பை அறிய

(B) To ascertain the total liabilities of the business  
வணிகத்தின் மொத்தப் பொறுப்புகளை அறிய

(C) To know the position of Owner's equity  
உரிமையாளர்களின் பங்களிப்பு நிலையை அறிய

✓ (D) All of the above  
இவை அனைத்தும்

39. The Profit and Loss account shows  
இலாப நட்ட கணக்கு வெளிப்படுத்துவது

(A) Financial position of the concern  
நிறுவனத்தின் நிதிநிலை

✓ (B) Net Profit or Net Loss  
நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்

(C) Gross Profit or Gross Loss  
மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம்

(D) None of the above  
மேற்கண்ட எதுவும் இல்லை

40. Commission received is to be credited  
தரகு பெற்றது வரவு வைக்க வேண்டியது

(A) Cash A/c  
ரொக்க க/கு

✓ (B) Commission A/c  
தரகு க/கு

(C) Other expenses A/c  
இதர செலவின க/கு

(D) Other income A/c  
இதர வரவினம் க/கு

41. To Asertain financial position of a concern is  
ஒரு நிறுவனத்தின் நிதி நிலையினை அறிய தயாரிக்கப்படுவது
- (A) Balance sheet  
இருப்பு நிலை குறிப்பு
- (B) Trial Balance Account  
இருப்பாய்வு கணக்கு
- (C) Trading Account  
வியாபார கணக்கு
- (D) Profit and Loss Account  
இலாப நட்ட கணக்கு
42. Goodwill is an example of  
நற்பெயர் எடுத்துக்காட்டாக விளங்குவது
- (A) Tangible real A/c  
புலனாகும் சொத்து கணக்கு
- (B) Intangibel A/c  
புலனாகா சொத்துக் கணக்கு
- (C) Nominal A/c  
பெயரளவு கணக்கு
- (D) Profit and Loss A/c  
இலாப நட்டக் கணக்கு
43. In Triple column cash book cash deposited in the bank will appear in  
முப்பத்தி ரொக்க ஏட்டில் வங்கியில் பணம் செலுத்தியதை ரொக்க ஏட்டின் எப்பக்கத்தில் பதிவு செய்யப்படும்
- (A) Debit side of the cash book only  
ரொக்க ஏட்டில் பற்றில் மட்டும்
- (B) Credit side of the cash book only  
ரொக்க ஏட்டில் வரவில் மட்டும்
- (C) Either debit side or credit side of cash book  
ரொக்க ஏட்டில் பற்று அல்லது வரவு பக்கம் மட்டும்
- (D) Both sides of the cash book  
ரொக்க ஏட்டில் இரு பக்கத்திலும்
44. The balance of cash book indicates  
ரொக்க ஏட்டின் இறுதியிருப்பு உணர்த்துவது
- (A) Net income  
நிகர வருமானம்
- (B) Net expenditure  
நிகர செலவு
- (C) Cash on hand  
கையிருப்பு
- (D) Debtors and creditors  
கடனாளி மற்றும் கடனீந்தோர்

45. An amount drawn over and above the actual balance kept in the bank account is known as

வங்கி கணக்கில் உண்மையான இருப்புக்கு அதிகமாக எடுப்பு செய்யும் போது அதனை எவ்வாறு அழைக்கிறோம்?

- (A) Over draft  
வங்கி மேல்வரைப்பற்று
- (B) Drawing  
எடுப்பு
- (C) Goodwill  
நற்பெயர்
- (D) Outstanding amount  
கொடுபட வேண்டிய தொகை

46. The bank statement shows an over drawn balance of Rs. 30,000/-. A cheque of Rs. 5,000/- drawn in favour of a creditor has not yet been presented for payment.

When the creditor presents the cheque for payment the bank balance will be  
வங்கிக் கணக்கறிக்கை ரூ. 30,000 மேல்வரைப்பற்று காட்டுகிறது. கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ.5,000 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும் பொழுது வங்கிக் கணக்கு இருப்பு

- (A) Rs. 15000/-
- (B) Rs. 25000/- (over drawn)
- (C) Rs. 35000/- (over drawn)
- (D) Rs. 25000/-

47. The error arises when a mistake is committed while totaling the subsidiary book above the normal total amount is called

துணை ஏடுகளில் உள்ள தொகையினைக் கூட்டும் பொழுது தவறுதலாக மிகுதியாக மொத்தமிடுவது எவ்வாறு அழைக்கப்படும்?

- (A) Totalling  
கூட்டல் பிழைகள்
- (B) Over casting  
மிகை மொத்தம்
- (C) Under casting  
குறை மொத்தம்
- (D) Error of omission  
விடு பிழைகள்

48. Cash received from an individual whose account was previous written off as a Bad Debts the account be credited to

வராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை ஒரு தனிநபரிடமிருந்து பெற்ற ரொக்கத்தினை வரவு வைக்க வேண்டியது.

- (A) Individual Account  
தனிநபர் கணக்கு
- (B) Miscellaneous Income Account  
சில்லறை வருமானக் கணக்கு
- (C) Miscellaneous Expenses Account  
சில்லறை செலவு கணக்கு
- (D) Bad debts Recovered Account  
திரும்பப் பெற்ற வராக்கடன் கணக்கு

49. Which errors are located and rectified \_\_\_\_\_ account Automatically gets closed?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எந்த கணக்கானது இருப்பாய்வை பாதிக்கும் பிழைகள், அல்லது வெளிப்படுத்தும் பிழைகளை திருத்தப்படும் பொழுது முடிவு பெறும்.

- (A) Trading account  
வணிக கணக்கு
- (B) Suspense account  
அநாமத்துக் கணக்கு
- (C) Imprest account  
முன்பண மீட்பு கணக்கு
- (D) Profit and loss account  
இலாப நட்ட கணக்கு

50. Salary paid to manager must be debited to

மேலாளருக்கு வழங்கப்பட்ட ஊதியம் எந்த கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

- (A) Managers account  
மேலாளர் கணக்கு
- (B) Office Expenses account  
அலுவலக செலவு கணக்கு
- (C) Salary account  
சம்பளக் கணக்கு
- (D) Wages account  
கூலி கணக்கு

51. Cash on hand is an example for  
கையிருப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு

- (A) Current Assets  
நடப்பு சொத்து
- (B) Fixed Assets  
நிலையான சொத்து
- (C) Current Liability  
நடப்பு பொறுப்பு
- (D) Fixed Liability  
நிலையான பொறுப்பு

52. Salary and wages appear on the \_\_\_\_\_ account.

சம்பளம் மற்றும் கூலி \_\_\_\_\_ கணக்கில் இடம் பெறும்.

- (A) Trading  
வியாபார
- (B) Profit and Loss  
இலாப நட்ட
- (C) Balance Sheet  
இருப்பு நிலை குறிப்பு
- (D) Trial Balance  
இருப்பாய்வு

53. Floating assets means

நிலையில்லாத சொத்து என்பது

- (A) Fixed assets  
நிலையான சொத்து
- (B) Current assets  
நடப்பு சொத்து
- (C) Intangible assets  
புலனாகாத சொத்து
- (D) Fictitious assets  
கற்பனை சொத்து

54. Purchases returns means goods returned to the supplier due to  
கொள்முதல் திருப்பம் என்பது சரக்கினை சரக்களித்தோருக்கு திரும்ப அனுப்புவது பின்வரும் நிகழ்வில்

(A) Good quality  
தரமான பொருள்

✓ (B) Defective quality  
தரமற்ற பொருள்

(C) Super quality  
மிகத்தரமான பொருள்

(D) Lower price  
குறைவான விலை

55. Which of the following not a feature of Balance Sheet?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இருப்புநிலை குறிப்பின் அம்சங்கள் அல்லாதது எது?

(A) It is the last stage in the preparation of account

கணக்கு தயாரித்தலில் இறுதி பகுதியாகும்

✓ (B) It shows opening stock only  
இது ஆரம்ப சரக்கிருப்பை மட்டும் காட்டும்

(C) Balance shows in the balance sheet must be in order

இருப்பு நிலை குறிப்பில் உள்ள இருப்புகள் வரிசையாக இருக்கும்

(D) It is a documentary evidence

சான்றாவனமாக இதனை அளிக்க முடியும்

56. The amount which the proprietor has invested in the Business is

உரிமையாளர் வணிகத்தில் இட்ட தொகை \_\_\_\_\_ ஆகும்.

(A) Loan  
கடன்

✓ (B) Capital  
முதல்

(C) Expense  
செலவு

(D) Income  
வருமானம்

57. Balance Sheet is a

இருப்பு நிலை குறிப்பு என்பது

✓ (A) Statement  
அறிக்கை

(B) Account  
கணக்கு

(C) Ledger  
பேரேடு

(D) Journal  
குறிப்பேடு

58. For a trading account purchases during the year 2020 Rs. 15,00,000 and total sales Rs. 22,00,000 gross profit is

2020- ஆம் ஆண்டிற்கான வியாபார கணக்கில் கொள்முதல் ரூ.15,00,000/- மற்றும் மொத்த விற்பனை ரூ.22,00,000/- எனில் மொத்த இலாபத்தினை கணக்கிடுக.

- ✓ (A) Rs. 7,00,000  
ரூ. 7,00,000
- (B) Rs. 17,00,000  
ரூ. 17,00,000
- (C) Rs. 2,00,000  
ரூ. 2,00,000
- (D) Rs. 1,00,000  
ரூ. 1,00,000

59. The book that records all small payment is called

சிறு சிறு செலவினங்களுக்கான விவரங்களை பதிவு செய்யும் புத்தகத்திற்கு

- (A) Cash book  
ரொக்க புத்தகம்
- ✓ (B) Petty cash book  
சிறு ரொக்க புத்தகம்
- (C) Pass book  
வங்கி புத்தகம்
- (D) Scroll  
வங்கி கைசாத்து

60. Depreciation of fixed asset is a \_\_\_\_\_ expenditure.

நிலைச் சொத்தின் தேய்மானம் ஒரு \_\_\_\_\_ செலவாகும்

- (A) Capital  
முதலினச்
- ✓ (B) Revenue  
வருவாயினச்
- (C) Deferred Revenue  
நீள்பயன் வருவாயினச்
- (D) All of the above  
மேற் குறிப்பிட்டவை அனைத்தும்

008/PM/23

Register  
Number

DEPARTMENTAL EXAMINATIONS  
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL  
BOOK – KEEPING  
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any EIGHT of the following questions.**

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. State the principles of double entry system.

இரட்டை பதிவு முறையின் இயல்புகள் என்ன?

2. Distinguish between journal and ledger. (any five points)

குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக. (எவையேனும் ஐந்தினை குறிப்பிடவும்)

3. What is trial balance? What are the methods of preparation of trial balance?

இருப்பாய்வு என்றால் என்ன? இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

[Turn over



4. What are the advantage of book – keeping?

கணக்குகள் பராமரிப்பின் நன்மைகளை விளக்குக.

5. Prepare bank reconciliation statement as on 31<sup>st</sup> December 2020 from the following information (When balance as per bank statement is favourable)

(a) Balance as per bank statement (pass book) is Rs. 25,000

(b) No record has been made in the cash book for a dishonor of a cheque for Rs. 250

(c) Cheques deposited into bank amounting to Rs. 3,500 were not yet collected

(d) Bank charges of Rs. 300 have not been entered in the cash book

(e) Cheques issued amounting to Rs. 9,000 have not been presented for payment.

பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2020-ஆம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க. (வங்கி அறிக்கையின்படி சாதகமான இருப்பு கொடுக்கப்பட்டிருக்கும் போது)

(அ) வங்கி அறிக்கையின்படி இருப்பு ரூ. 25,000

(ஆ) மறுக்கப்பட்ட காசோலை ரூ. 250 குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை

(இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை ரூ. 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை

(ஈ) வங்கி கட்டணம் ரூ. 300 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை

(உ) விடுத்த காசோலை ரூ. 9,000 செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.

6. Complete the missing items :

Sl. No.	Assets Rs.	Liabilities Rs.	Capital Rs.
(1)	30,000	20,000	?
(2)	60,000	25,000	?
(3)	?	25,000	30,000
(4)	?	10,000	80,000
(5)	25,000	?	15,000
(6)	40,000	?	30,000

விடுபட்ட பகுதிகளை நிரப்புக :

வ.எண்.	சொத்துக்கள் ரூ.	பொறுப்புகள் ரூ.	முதல் ரூ.
(1)	30,000	20,000	?
(2)	60,000	25,000	?
(3)	?	25,000	30,000
(4)	?	10,000	80,000
(5)	25,000	?	15,000
(6)	40,000	?	30,000

7. Enter the following transactions in a simple cash book of Karthik

2020 Jan	Details	Rs.
1	Cash in hand	11,200
5	Received from Ramesh	300
7	Paid rent	30
8	Sold goods for cash	300
10	Paid Mohan	700
27	Purchased furniture for cash	200
31	Paid salaries	100

பின்வரும் நடவடிக்கைகளை கார்த்திக் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

2020 ஜனவரி	விவரம்	ரூ.
1	கையிருப்பு ரொக்கம்	11,200
5	இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது	300
7	வாடகை செலுத்தியது	30
8	ரொக்கத்திற்கு சரக்குகளை விற்கிறது	300
10	மோகனுக்கு செலுத்தியது	700
27	அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது	200
31	சம்பளம் கொடுத்தது	100

8. Prepare cash account from the following transactions for the month of January 2018.

2018 Jan	Details	Rs.
1	Commenced business with cash	62,000
3	Goods purchased for cash	12,000
10	Goods sold for cash	10,000
12	Wages paid	4,000
25	Furniture purchased for cash	6,000

பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

2018 ஜனவரி	விவரம்	ரூ
1	ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	62,000
3	ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது	12,000
10	ரொக்கத்திற்கு சரக்கு விற்கிறது	10,000
12	கூலி ரொக்கமாகச் செலுத்தியது	4,000
25	அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது	6,000

9. What is sales returns book?

விற்பனை திருப்ப ஏடு என்றால் என்ன?

10. What is cash book? What are the difference types of cash book?

ரொக்க ஏடு என்றால் என்ன? ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?